

நாம் பயணம் செய்யும் விதத்தை மாற்றிக்கொள்வது நம்மை ஒன்றிணைக்கிறது

விக்டோரிய மாநில மக்களுக்கு நன்றி.
பொதுப் போக்குவரத்து வசதிகளில் நீங்கள் பயணம்
செய்யும் விதத்தை மாற்றிக்கொள்வது இந்த வைரஸ்
பரவும் வேகத்தைக் குறைக்கும்.



உங்களால் இயன்றால்,
கூட்ட நெரிசல் இல்லாத
நேரத்தில் நீங்கள் பயணம்
செய்யவேண்டும்



உங்களுடைய
பயணத்திற்கு முன்பும்
பின்பும் கைகளைக்
கழுவுவேண்டும்,



உங்களால் இயலுமான
இடங்களில் சமூக
விலகலைப்
பின்பற்றவேண்டும்



மற்றும் உங்களுக்கு
உடல் நிலை
சரியில்லை என்றால்
ஒருபோதும் பயணம்
செய்யக்கூடாது.

இதை வெற்றியடையச் செய்வது நம் அனைவரின் கையில்தான் இருக்கிறது.
நம் அனைவரையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்காக, பொதுப்
போக்குவரத்து வழிகளில் மேலதிக சுகாதார சுத்திகரிப்பு தேவைப்படும்.



உங்களுடைய 'மைகி' (myki) அட்டையில் பணம் ஏற்றிவிட்டீர்களா?

உங்களுடைய 'மைகி' (myki) அட்டையைப்
பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு 'மைகி' இயந்திரத்தைப்
பயன்படுத்தி உங்கள் அட்டையில் எவ்வளவு பாக்கிப்
பணம் இருக்கிறது என்று சோதித்துக்கொள்ளுங்கள்.
இணையம் மூலமாக, அல்லது உங்களுக்கு அருகிலுள்ள
நிறுத்தம் அல்லது இரயில் நிலையத்தில், பணம் இல்லாமல்
அட்டையில் பணம் ஏற்றிக்கொள்வதற்கான பல வழிகள்
எம்மிடம் உள்ளன.

முன்னதாகவே பயணம் செய்பவர்களுக்குப் பயணம் இலவசம்

அனைத்து 'மெட்ரோபோலிடன்' (metropolitan)
இரயில்களிலும், காலை 7.15 மணிக்கு
முன்பாக பயணத்தைத் துவங்கி
முடித்துக்கொள்பவர்களுக்குப் பயணம்
இலவசம் என்ற வசதியை இரயில் பயணிகள்
பயன்படுத்திக்கொள்ளலாம்.

சமூக விலகல்

நம்மை ஒன்றிணைக்கிறது

